14th March 1960]

(b) whether any amount has been allotted for each district for Special Minor Irrigation programme?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : (a) A scheme for the execution of pond works in districts like Coimbatore and Salem is under examination on a representation made by the hon. Member.

(b) It is presumed that the hon. Member refers to allotment for the scheme. Allotment of funds will be considered after the scheme is approved by Government.

Sri A. GOVINDASAMY : புதிய குளம் குட்டைகளை மற்ற மாவட்டங்களிலேயும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் என்ன?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : இது புதிய திட்டம். சேலம், கோவை ஜில்லாக்களில் நிறைவேற்றிப் பார்த்து, அது எவ்வளவு தூரம் திருப்திகரமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும் என்று பார்த்து, அதற்குப் பிறகு மற்ற ஜில்லாக்களிலே எடுத்துக் கொள்ளலாம் என்பது உத்தேசம்.

Sri M. P. SUBRAMANIAM : சேலம், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சேர்ந்து ஏற்கனவே ஸ்பெஷல் மைனர் இரிகேஷன் டிவிஷன் ஒன்று சேலத்திலே திறக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா? அப்படியானால், அவர்களுடைய செலவினங்களுக்காக எவ்வளவு தொகை ஏற்கனவே அரசாங்கம் ஒதுக்கி இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : தனியாக ஒரு பகுதி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், எவ்வளவு செலவாயிற்று என்பதற்குத் தனி கேள்வி வேண்டும்.

Sri P. S. CHINNADURAI : ரொம்ப காலமாக இது தாமதமாக இருக்கும் காரணத்தால், தயவு செய்து இந்த ஆண்டிலாவது முடித்து வைப்பதற்கு அரசாங்கம் யோசனை செய்யுமா?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : அதைப்பற்றி அரசாங்கம் கவனம் செலுத்திக்கொண்டு வருகிறது.

Home for the Children of the Tibetan Refugees

*363 *Q.*—**Sri A. VEDARATHNAM :** கனம் உள் விவகார அமைச்சர் அவர்கள் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதிலளிப்பாரா—

(அ) திபேத்திய அகதி குழந்தைகளுக்கு திருவான்மியூரில் ஓர் திபேத்திய விடுதி கட்டப்படப்போகிறதா?

(ஆ) இதற்கு மத்திய அல்லது மாகாண அரசாங்க உதவி உண்டா?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : (a) & (b) This Government have no information.

[14th March 1960

SRI A. VEDARATHNAM : திபேத் அகதிகளை இங்கே வைத்துப் பராமரிக்க வேண்டுமென்று மத்திய அரசாங்கத்திலிருந்து நமது அரசாங்கத்திற்கு ஏதேனும் கோரிக்கை வந்ததா ? அதன் பேரில் அரசாங்கம் என்ன முடிவு எடுத்தார்கள் ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : அதைப்பற்றி ஒரு தகவலும் இந்த அரசாங்கத்தினிடம் இல்லை.

Dalmia Cement (Bharat), Limited

*364 *Q*.—SRI S. LAZAR : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(*a*) whether any death occurred at Dalmiapuram near the Dalmia Tram line in the month of November 1959;

(*b*) the number of accidents to the lives of men and animals that have taken place in 1959 in the said tram lines; and

(*c*) whether the Dalmia Cement (Bharat), Limited, Dalmiapuram, have been asked to shift the tram line?

THE HON. SRI R. VENKATARAMAN : (*a*) No, Sir.

(*b*) Nil.

(*c*) No, Sir.

SRI S. LAZAR : Sir, is it not a fact that this line runs very close to the village—a few feet off from the village—and that there had been fire accidents and also accidents to life. If so, will the Government direct this company to lay their tram lines at least a few yards away in their own lands, which they are already owning?

THE HON. SRI R. VENKATARAMAN : If the hon. Member sends a written representation, that will be forwarded to the company for its comments, and then the Government would examine it.

SRI S. LAZAR : Sir, this suggestion was made even two and a half years back. Even then a similar answer was given. Will the Government therefore expedite this proposal?

THE HON. SRI R. VENKATARAMAN : I have already stated that if the hon. Member makes a written representation giving details, the Government would call for the comments of the company, and then take further action. It is not possible to act on unilateral representation.

SRI M. KALYANASUNDARAM : Sir, are the Government aware that this line is not fenced and that it passes through residential areas? Will the Government instruct the company to put up fences along the line?

THE HON. SRI R. VENKATARAMAN : I wish to repeat the same answer to the hon. Member.